

ශ්‍රී ලංකා විද්‍යා අධ්‍යාර්ථකාලීන තොරතුරු | Department of Examinations, Sri Lanka

Department of Examinations, Sri Lanka

අධ්‍යාපන පොදු සහකික පත්‍ර (උවස පෙළ) විභාගය, 2023(2024)
කළඹිල් පොතුන් තුරාතුරප පත්තිර (ශ්‍යාර තරප) පරිශ්‍යේ, 2023(2024)
General Certificate of Education (Adv. Level) Examination, 2023(2024)

குமுன கொடு பரிசுவள்ளுவு பொதுச் சாதாரணப் பரிட்சை Common General Test

12 T

பூர் கூடுதல்
இரண்டு மணிந்தியாலும்
Two hours

அறிவுரைக்கல்கள் :


- * எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
 - * கணிப்பான்கள் பயன்படுத்த இடமளிக்கப்படாதால்.
 - * விடைத்தாளில் நரப்பட்டுள்ள இடத்தில் உமது கட்டெண்ணை எழுதுக.
 - * விடைத்தாளின் மறுபக்கத்தில் நரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசித்துப் பின்பற்றுக.
 - * 1 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் (1), (2), (3), (4), (5) என இலக்கமிடப்பட்ட விடைகளில் சரியான அல்லது பிகிப் பொருத்தமான விடையைத் தெரிந்தெடுத்து. அதனைக் குறித்து நிறுத்தும் இலக்கத்தைத் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய விடைத்தாளில் புள்ளி (x) இடுவதன் மூலம் காட்டுக.

- இலங்கையின் அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்று 2023 மூலம் 01 தேதி அதன் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. உலகின் இரண்டாவது பேரிய வாசிப்பு மண்டபம் இப்பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் யானு?
 - மொரட்டுவைப் பல்கலைக்கழகம்
 - கொழும்புப் பல்கலைக்கழகம்
 - பேராதனைப் பல்கலைக்கழகம்
 - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 - களாஷிப் பல்கலைக்கழகம்
 - 1972 மே 22 ஆம் திதியிலிருந்து இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பை (இது இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது) நடைமுறைப்படுத்துவதற்கு இசைவாக அப்போது இருந்த இலங்கையின் மகாதோஶாநிபதி இலங்கையின் முதலாவது சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு இலங்கையின் முதலாவது சனாதிபதியாக நியமிக்கப்பட்ட மதிப்பைப் பெற்றார் யார்?
 - சேர் ம. பி. ஜயத்திவக்க
 - சேர் ஓவிவர் குணத்திவக்க
 - சேர் ஜோன் கொந்தலாவல்
 - திரு. விவியம் கொபல்லவ
 - திரு. ஏ. எப். மொலமுரை
 - இலங்கையின் காலனியாறிக்கக் காலத்தில் நாட்டின் ரீல் பகுதிகளைக் கைப்பற்றிய நாடுகள் பெறுமதிலிக்க வளர்களை இந்தாட்டிலிருந்து கொள்ளலையிடத்துாக சென்றன. இவ்வாறு கொள்ளலையிடத்துக் கூட சென்ற பொன், வெள்ளி, வெங்கலம், மானிக்கக்கல் முதியன் பதிக்கப் பெற்றனவும் 275 ஆண்டுகளுக்கு முன்பட்டுமான பிரங்கி உட்பட காலனியாறிக்கக் காலத்திற்கு முந்திய பெறுமதிலிக்க ஆறு பொருள்களின் உரிமையை இலங்கையிடம் மீண்டும் கையளிக்கும் உடன்படிக்கையில் அன்மையில் கையொப்பமிட்ட நாடு பின்வருவனவற்றில் யாது?
 - ஸ்பெயின்
 - இந்தியா
 - நெதர்லாந்து
 - போர்த்துக்கால்
 - ஜக்கிய இராச்சியம்
 - அன்மைய ஆண்டுகளில் குழந்தைப் பருவக் கொழுமை மும்பாந்தாவியுள்ளதென இலங்கையில் நடைபெற்றன புதிய கர்றைகளிலிருந்து தறியக் கிடைக்கின்றது. சிறிய பிள்ளைகளினடைபோயும் கட்டினான்ரகளினடைபோயும் இருக்கும் கொழுமையின் ஒரு விளைவாகப் பின்வரும் எது அமைவதில்லை?
 - ஆஸ்துமா
 - உயர் இரத்த அழுத்தம்
 - உயர் கொலைஸ்திரோல்
 - வகை 2 நிரிரிவு
 - பற்றுநோய்
 - இலங்கை பின்வரும் எந்தத் தாபனற்றின் ஒர் அங்கத்துவ நாடன்று?
 - ஆசியன (ASEAN)
 - பிம்ஸ்ரெக் (BIMSTEC)
 - ஜக்கிய நாடுகள் தாபனம் (UNO)
 - சார்க் (SAARC)
 - பொதுநலவாய நாடுகள் (Commonwealth Countries)

6. 2023 ஒக்டோபர் 29 ஆந் திகதி நடைபெற்ற ஓர் ஆய்வுச் சத்திரசிகிச்சையில்பொது ஒரு பெண்ணின் மூளையிலிருந்து 8 cm நிலைமுள்ள ஓட்டுண்ணிப் புழு அகற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இச்சத்திரசிகிச்சையுடன் சம்பந்தப்பட்ட மருந்துவர்களில் ஒருவர் தொற்றுநோய் நிபுணராகிய டாக்டர் சஞ்சய சேனாராபக்க ஆவார். இந்நிகழ்வை எங்கே நடைபெற்றது?
- (1) வண்டன் (2) கொழும்பு (3) சிங்கப்பூ
 (4) புதுஷல்லி (5) கன்பரா
7. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகத்தின் மூலம் விருத்தி செய்யப்பட்ட (சந்திராயன் நிகழ்ச்சித் திட்டம் என அழைக்கப்படும்) சந்திர ஆய்வுத் தொடரில் 2023 யூலை 14 ஆந் திகதி புறப்பட்ட விண்வெளிக் கப்பல் 2023 ஒக்டோபர் 23 ஆந் திகதி சந்திரவின் தெள் துருவத்தின் மேற்பார்ப்பில் வெற்றிகரமாகத் தண்றியின்கிய அண்மைக்கால முயற்சியின் பெயர் யாது?
- (1) சந்திராயன் - 1 (2) சந்திராயன் - 2 (3) சந்திராயன் - 3
 (4) சந்திராயன் - 4 (5) சந்திராயன் - 5
8. 2023 ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 19 ஆவது ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை விளையாட்டு வீராங்கனையாகிய தகுஞி தில்சரா கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்ற விளையாட்டு நிகழ்ச்சி
- (1) 100 m (2) 200 m (3) 400 m (4) 800 m (5) 1500 m
9. காசாப் பிரதேசத்தில் சாதாரண மக்கள் பலர் இறப்பதற்கு ஏதுவான். 2023 ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹுமாஸிற்குமிலையோன் யுத்தம் ஆரம்பமாயிற்று. காசாப் பிரதேசம் பின்வரும் எந்தாட்டின் பொது எல்லையாக அமைந்துள்ளது?
- (1) ஜோர்தான் (2) சிரியா (3) ஸ்ரான் (4) லெபனான் (5) எகிப்து
10. மனித உரிமைகளுக்காகப் போராடும் நார்கீஸ் மொஹமூம்மாடி (Narges Mohammadi) 2023 ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- (1) லிபியா (2) கிடூபா (3) ஸ்ராக் (4) ஸ்ரான் (5) பாலஸ்தீனம்

● 11, 12 ஆசிய விளாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஒரு குறித்த நாட்டில் ஒரு மாநிலத்தில் ஆறும் கட்சியைத் தெரிந்தெடுப்பதற்கான தேர்தல் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் A, B, C என்றும் முன்று கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் மாதாயினும் ஒரு கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 50% இலும் கூடுதலான வாக்குகளைப் பெற்றால் அக்கட்சி நவீனியே ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியும் அதை வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு இரண்டு கட்சிகள் இணையும். கடந்த ஐந்து தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கைகள் நிரல் வரைபில் (நூறு ஆயிரங்களில்) தரப்பட்டுள்ளன.



11. எந்த ஆண்டில் ஒரு கட்சி மற்றுறை இரு கட்சிகளில் எதனுடனும் சேராமல் தனியே ஓர் அரசை அமைக்கத்தக்கதாக இருந்தது?
- (1) 2000 (2) 2005 (3) 2010 (4) 2015 (5) 2020
12. கட்சி C இறகு எவ்வாண்டில் கூடுதலான வாக்குச் சதவீதம் கிடைத்தது?
- (1) 2000 (2) 2005 (3) 2010 (4) 2015 (5) 2020
13. ஒரு 100 m ஓட்ட நிகழ்ச்சியில் பிரபாத் ஓட்டப்பாதையில் தனது 90 ஆவது மிற்றாரைக் கடந்து செல்லும் கணத்தில் முள்ளால் இருந்தார். அக்கணத்தில் பிரபாத்திற்கு 1 m பின்னால் இருந்த குமார் இரவாாவதாக இருந்தார். பிரபாத் 24 km h^{-1} சீரான கதியைப் பேணியிருந்தால், போட்டியைப் பிரபாத்துடன் ஒரே நேர்த்தில் முடிப்பதற்குக் குமார் அடுத்த 11 m இல் பேண வேண்டிய சீரான கதி மாதாக இருந்திருந்தல் வேண்டும்?
- (1) 24.6 km h^{-1} (2) 25.0 km h^{-1} (3) 25.5 km h^{-1} (4) 26.4 km h^{-1} (5) 26.8 km h^{-1}

14. நீர் சேகரிக்கப்படும் ஒரு தொட்டிக்கு இரு திருகுபிடிகளின் மூலம் நீர் கிடைக்கின்றது. திருகுபிடி 1 தனியே தொட்டியில் நீரை நிரப்புவதற்கு ஒரு மணித்தியாலம் எடுக்கின்றது. திருகுபிடி 2 தனியே தொட்டியில் நீரை நிரப்புவதற்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கின்றது. இரு திருகுபிடிகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால், தொட்டியில் நீரை நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?
- (1) 20 நிமிடங்கள் (2) 25 நிமிடங்கள் (3) 30 நிமிடங்கள்
 (4) 40 நிமிடங்கள் (5) 80 நிமிடங்கள்
15. 2000 ஆம் ஆண்டில் அக்கிரமின் தந்தையின் வயது அக்கிரமின் வயதின் நான்கு மடங்காக இருந்தது. அக்கிரம் 1990 ஆம் ஆண்டில் பிறந்தால், எவ்வாண்டில் அக்கிரமின் தந்தையின் வயது அக்கிரமின் வயதின் இருமடங்காக இருந்தது?
- (1) 2010 (2) 2013 (3) 2018 (4) 2020 (5) 2022
16. சித்திப் புள்ளி 40 ஆக இருந்த ஒரு பீட்சைக்கு ஐந்து மாணவர்கள் தோற்றினர். அவர்கள் அனைவரும் சித்தியடைந்த அதே வேளை அவர்கள் பெற்ற புள்ளிகளின் கூட்டுத்தொகை 205 ஆகும். இரு மாணவர்கள் கூடுதலான புள்ளிகளையும் இரு மாணவர்கள் குறைவான புள்ளிகளையும் பெற்றால், மற்றைய மாணவன் பெற்ற புள்ளி யாது?
- (1) 40 (2) 41 (3) 42 (4) 43 (5) 44
17. திரு. பெரேரா வங்கி A இலிருந்து 18% ஆண்டு எனிய வட்டி வீதத்திற்கு ரூ. 50 000 ஐக் கடனாகப் பெற்றார். அதே வேளை அவர் வங்கி B இலிருந்து ரூ. 75 000 யும் கடனாகப் பெற்றார். ஒர் ஆண்டாந்துப் பின்னர் அவர் ஒவ்வொரு கடனிற்காகவும் ஒரே தொகையை வட்டியாகக் கொடுத்தார். வங்கி B இன் ஆண்டு எனிய வட்டி வீதம் யாது?
- (1) 10% (2) 12% (3) 15% (4) 17% (5) 18%
18. திரு. கொஸ்தா நன்று உயிலில் தனது சொத்துகளை மூன்று பிள்ளைகளிடையே பின்வருமாறு பிரித்தார்.
 முத்த மகன் : 17.5 மில்லியன் ரூபாய்ப் பெறுமானமுள்ள அவருடைய வியாபாரச் சொத்துகள்.
 மகன் : 12.5 மில்லியன் ரூபாய்ப் பெறுமானமுள்ள அவருடைய தென்னந்தோட்டம்.
 இளைய மகன் : 15 மில்லியன் ரூபாய்ப் பெறுமானமுள்ள அவருடைய வீடு.
 அத்துடன், திரு. கொஸ்தா நன்று வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தப் பணமாகிய 50 மில்லியன் ரூபாயில் 50% ஐந் தனது முத்த மகனுக்கும் மகனுக்கும் சம தொகைகளாகக் குறித்தொதுக்கி, மீதி 50% ஐ இளைய மகனுக்கு ஒதுக்கினார். திரு. கொஸ்தா நன்று சொத்துகளை முத்த மகன், மகன், இளைய மகன் ஆகியோருக்கிடையே முறையே குறித்தொதுக்கிய விகிதம் யாது?
- (1) 2 : 3 : 4 (2) 3 : 2 : 5 (3) 3 : 4 : 6 (4) 5 : 6 : 7 (5) 6 : 5 : 8
19. ஒரு குறித்த பாடசாலையில் 900 மாணவர்கள் உள்ளனர். முதற்பிரிவு, இடைப்பிரிவு, மேற்பிரிவு ஆகியவற்றில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைகளின் விகிதம் 3 : 2 : 1 ஆகும். இடைப்பிரிவில் உள்ள மாணவர்களில் 20% ஆணோர் சங்கத்தை ஒரு பாடமாக எடுத்தால், இடைப்பிரிவில் சங்கத்தை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை யாது?
- (1) 45 (2) 50 (3) 55 (4) 60 (5) 65
20. ஒரு பக்கத்தின் நீளம் 100 cm ஆகவுள்ள ஒரு சதுரத்திலிருந்து 80 cm நீளமும் 75 cm அகலமும் உள்ள ஒரு செவ்வகம் வெட்டி நீக்கப்பட்டுள்ளது. தொடக்கச் சதுரத்தின் பரப்பளவு தொடர்பாகச் செவ்வகத்தின் பரப்பளவு சதவீதம் யாது?
- (1) 40% (2) 50% (3) 60% (4) 70% (5) 80%
21. பாஷன் பழச் சாறையும் தூய மாம்பழச் சாறையும் கனவளவுப்படி 2 : 3 விகிதத்திற்கு கலந்து ஒரு பழச்சாறு தயாரிக்கப்படுகின்றது. இக்கலவை ஒரு பழப்பான்த்தை ஆக்குமாறு நீருடன் விகிதம் 1 : 3 இற்கு ஐதாக்கப்படுகின்றது. இப்பழப் பானத்தின் ஒரு லீட்ரரில் உள்ள பாஷன் பழச்சாறின் கனவளவு யாது?
- (1) 50 ml (2) 100 ml (3) 150 ml (4) 200 ml (5) 250 ml
22. ஒர் ஜூஸ்கிரீம் உற்பத்தித் தொழிற்சாலையில் ஜூஸ்கிரீம் கூம்பில் ஒரு சிரான வீதத்தில் ஜூஸ்கிரீம் இடப்படுகின்றது. கூம்பின் வட்ட அடியின் ஆழை அதன் உயரத்திற்குச் சமம். அரைச் செக்களில் கூம்பில் அதன் உயரத்தின் அரைவாசிக்கு ஜூஸ்கிரீம் இடப்படுமெனின், கூம்பின் முழு உயரத்திற்கும் ஜூஸ்கிரீமை நிரப்புவதற்கு மேலும் எவ்வளவு செக்கன் எடுக்கும்?
- (1) 2.5 (2) 3.5 (3) 4.0 (4) 5.0 (5) 5.5

- 23 தொடக்கம் 26 வரையுள்ள வினாக்கள் கிரிபிலோவியா, சிரபிலோவியா என்ற ஒரு கற்பகலை இராச்சியங்களை அடிப்படையாகக் கொண்டன.

ஒரு வகையில் ஜந்து விரல்கள் உள்ளன என்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு கிரிபிலோவியர்கள் என்றுவதற்கு அா 5 ஜூபும் கிரிபிலோவியர்கள் இன்று வரைக்கும் அறியப்படாத காரணங்களுக்காக அடி 3 ஜூபும் பயன்படுத்தினார். என்கண்ண எழுதும்போது கிரிபிலோவியர்கள் இரண்டு வரையுள்ள எண்களுக்காகக் கிரிபிலோவியக் குறியீடுகளைப் பயன்படுத்திய அதே வேளை அதைவிட உயரிய எண்களை எழுதுவதற்குத் தமக்கே உரித்தான் குறியீடுகளைக் கொண்டிருந்தனர்.

23. பின்வரும் எந்த எண் கிரிபிலோவிய எண்குறிகளிலாவ ஒரு தனிக் குறியீட்டை மீண்டும் மீண்டும் இடுவதன் மூலம் வகைக்குறிக்கப்பட்டாது?

(1) 6 (2) 17 (3) 24 (4) 31 (5) 62

24. 42 இன் கிரிபிலோவிய வகைக்குறிப்பில் எத்தனை கிரிபிலோவியன்ல்லாத குறியீடுகள் தோற்றுகின்றன?

(1) 0 (2) 1 (3) 2 (4) 3 (5) 4

25. கிரிபிலோவியர்கள் 45 ஜூபு என எழுதியிருந்தால், கிரிபிலோவியர்கள் அதனைப் பின்வரும் எவ்விதத்தில் எழுதியிருப்பார்?

(1) 😊 😊 😊 (2) 😊 😊 😊 (3) 😊 😊 😊
 (4) 😊 😊 😊 (5) 😊 😊

26. பின்வரும் கூற்றுகளை அவற்றின் நம்பகத்தன்மைக்கேற்பத் தரப்படுத்துக.

S_1 : பைத்கரகந் தொடர்பு கிரிபிலோவிய முக்கோணிகளுக்கோ, கிரிபிலோவிய முக்கோணிகளுக்கோ பொருந்துவதில்லை.



S_2 : பெரும்பாலாவ கிரிபிலோவியச் சிறுவர்கள் எண்களைச் சிரபிலோவியச் சிறுவர்களிலும் பார்க்க விரைவாகக் கற்கின்றனர்.

S_3 : கிரிபிலோவியப் பின்னைகள் பெருக்கல்களில் தமது கிரிபிலோவியச் சகபாடுகளிலும் பார்க்கக் கூடுதலான நேரத்தைச் செலவிடுகின்றனர்.

(1) $S_1 < S_2 < S_3$ (2) $S_2 < S_1 < S_3$ (3) $S_3 < S_1 < S_2$ (4) $S_1 < S_3 < S_2$ (5) $S_2 < S_3 < S_1$



27. தரப்பட்ட ஒருவில் ஒரு கவர்க் கடிகாரத்தின் முகத்தில் ஒரு தள ஆடியின் மீதான விம்பம் காட்டப்பட்டுள்ளது.

பின்வரும் எவ்விருவில் கவர்க் கடிகாரத்தின் முகத்தினநும் நள ஆடியினதும் சரியான அமைவுகள் காட்டப்பட்டுள்ளன?



(1) (2) (3) (4) (5)

28. வரிப்படத்தில் தரப்பட்டுள்ள கோலத்தைப் பயன்படுத்தி ஒரு சதுரமுகி செய்யப்படுமெனின், பின்வரும் எவ்வரு சதுரமுகியின் ஒரு சரியான தோற்றுத்தை வகைக்குறிப்பதில்லை?



- 29.** பின்வரும் எது ஒர் இருப்பிமான உலகில் வாழும் அந்தியனில் பெரும்பாலும் காணப்படமாட்டாது?
- ஒரு சமிபாட்டுத் தொகுதி
 - ஒரு கவாசத் தொகுதி
 - ஒரு குறுதிச் சுற்றுரையாட்டுத் தொகுதி
 - ஒரு நாம்புத் தொகுதி
 - ஒரு வள்கூட்டுத் தொகுதி
- 30.** தூப்பட்டுள்ள கூற்றுகளை உறுதியானது (A), நிகழந்தக்கறு (B), குறைந்தளவில் நிகழுத்தக்கறு (C), நிகழுமுடியாதது (D) என வகைப்படுத்துக.
- இலம்கைப் பாரானுமங்களுத்தில் ஒரே மாட்டத்திலிருந்து இரு உறுப்பினர்கள் உள்ளனர்.
 - சில பிரித்தானியப் பாரானுமங்கு உறுப்பினர்கள் BREXIT பற்றிய நமது கட்சியின் தீர்மானம் தொடர்பாக மகிழ்வெற்றில்லை.
 - சில மைக்கிரோஷியப் பாரானுமங்கு உறுப்பினர்கள் காலை உணவாகச் சம்பலையும் தேங்காய் ரொட்டியையும் சாப்பிடுகின்றனர்.
 - எந்த இரு மலேசியப் பாரானுமங்கு உறுப்பினர்களும் வாரத்தின் ஒரே நாளில் பிறந்ததில்லை.
- (1) A, B, C, D (2) B, C, A, D (3) B, D, A, C (4) C, B, A, D (5) D, C, B, A
- 31.** பின்வரும் எந்தச் சோழியின் தரவிலிருந்து முடிபுக்கு வரமுடியாது?
- | தரவு | முடிபு |
|--|--|
| (1) எல்லாப் போர்சிரியர்களும் வென்பலகைக்கு மேலாகக் கரும்பலகையை விரும்புகின்றனர். | போர்சிரியர் சேனாரத்ன வெண்பலகைக்கு மேலாக கரும்பலகையை விரும்புகின்றார். |
| (2) இரு நேர்கோடுகள் ஒரேயொரு புள்ளியில் இடைவெட்டுகின்றன. | அவை சமாந்தரமில்லை. |
| (3) ஜிம்மியின் வால் ரெக்கியின் வாலிலும் குறுகியது. | ஜிம்மியின் வாலின் நீளத்தின் வர்க்கமூலம் பெர்க்சியின் வாலின் நீளத்தின் வர்க்கமூலத்திலும் சிரியது. |
| (4) ஒரு செங்கோண முக்கோணியின் இரு பக்கங்களின் நீளங்கள் 3, 4 அலகுகளாகும். | மற்றைய பக்கத்தின் நீளம் 5 அலகுகளாகும். |
| (5) முக்கோணியின் மூன்று உச்சிகளும் சதுரத்தின் ஒன்றிலிருந்தொன்று வேறுபட்ட பக்கங்களைத் தொடுமொறு ஒரு சதுரத்தின் உள்ளே முக்கோணி உள்வரையப்பட்டுள்ளது. | சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளத்திலும் குறையாத நீளமுள்ள ஒரு பக்கம் முக்கோணியில் உள்ளது. |
- **32.** தொக்கம் 35 வரையுள்ள வினாக்கள், ஐந்து நண்பர்கள் நாம் மாத்திரம் பங்குபற்றிய ஒர் ஓட்டப் போட்டி பற்றிய கடந்தகால நினைவுகளை நினைவுகளும் பின்வரும் கலந்துவரையாடலை அடிப்படையாகக் கொண்டனவ.
- அம்பக்முவ : நண்பனே நான் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றமை நினைவிருக்கின்றதா?
- தம்பக்முவ : உனக்கு விசரா? நீ முன்றாவதாக வந்தாய். நான்தான் முதலாம் இடத்தைப் பெற்றேன்.
- நாரங்கமுவ : நண்பனே நீ பிழை விட்டுவிட்டாய். எனது நினைவிலிருப்பது எமது நண்பன் கெசெல்கமுவ தான் முதலாவதாக வந்தான்.
- கெசெல்கமுவ : இல்லை நண்பனே. அவ்வாறு நடக்கவில்லை. சொல்வதற்கும் சோகமானதொரு விடயம். நான் நான் கடைசி. ஏனெனில் அன்று எனக்குத் தலைவலி இருந்தது. நாரங்கமுவ, நீ தான் எனக்கு முன்பாக வந்து போட்டியை முடிந்தலை எனக்கு ஞாபகம் உள்ளது.
- தெல்கமுவ : நல்லது. நான் நான் முன்றாவதாக வந்தேன். இதுதான் எனக்கு ஞாபகம்.
- 32.** கெசெல்கமுவ முன்றாவதாக வந்திருந்தால், உண்மையைக் கூறுவார் யார்?
- அம்பக்முவ
 - தம்பக்முவ
 - நாரங்கமுவ
 - கெசெல்கமுவ
 - தெல்கமுவ
- 33.** உண்மையைக் கூறுவார்களின் எண்ணிக்கை உயர்ந்தப்பட்சமாக இருப்பதற்கு இரண்டாம் இடத்தை எவர் பெற்றிருந்ததல் வேண்டும்?
- அம்பக்முவ
 - தம்பக்முவ
 - நாரங்கமுவ
 - கெசெல்கமுவ
 - தெல்கமுவ

34. இருவர் உண்மையைக் கூறுவதாகவும் அம்பக்முவ இருதியாக வந்தும் இருந்தால், முதலாம் இடத்திலிருந்தவர் யார்?
- (1) தம்பக்முவ
 - (2) நாரங்கமுவ
 - (3) கெசெல்கமுவ
 - (4) தெல்கமுவ
 - (5) தீயானிப்பதற்குத் தகவல் போதியதன்று.
35. இருவர் உண்மையைக் கூறுவதாகவும் அம்பக்முவவிற்கு முன்வால் வெற்றிக் கோட்டிற்கு அண்மையில் வந்தவர் நாரங்கமுவவாகவும் இருந்தால், இரண்டாம் இடத்தை வென்றவர் யார்?
- (1) அம்பக்முவ
 - (2) தம்பக்முவ
 - (3) நாரங்கமுவ
 - (4) கெசெல்கமுவ
 - (5) தெல்கமுவ

● 36 தொடக்கம் 38 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதால்.

ஒரு கம்பனி தனது ஜியியர்களில் செயற்றிறன் மிகக் கூந்து ஜாழியர்களை புள்ளி அடிப்படையில் தெரிந்ததுடுத்துள்ளது. A,B,C,D,E ஆகியோர் ஒன்று முதல் ஜூந்து வரையான இடங்களைப் பெற்றிருக்கும் அதே வேளை அவர்களின் இப்பெயர்கள் அவர்கள் பெற்ற இடங்களின் வரிசையில் அமையவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் செல்ல விரும்பும் ஒவ்வொரு நாட்டைக் குறிப்பிடுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஏற்படும் செலவுகளைக் கம்பனியை தாங்கும். அவர்கள் குறிப்பிட்ட நாடுகள் அவுள்திரேவியா, பிரான்ஸ், ஜப்பான், ஜக்கிய இராச்சியம் (UK), ஜக்கிய அமெரிக்க நாடுகள் (USA) ஆகும். அவர்களுடைய பெயர்களின் அல்லது அவர்கள் பெற்ற இடங்களின் வரிசையில் இந்நாடுகளின் பெயர்கள் அமையவில்லை. மேலும், பின்வரும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

- * B மாதத்திற்கும் D ஜூலை கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
- * C ஆஸ்வர் அவுள்திரேவியாவிற்குச் செல்ல விரும்பும் ஜியியரிலும் கூடுதலாகவும் ஜப்பானிற்குச் செல்ல விரும்பும் ஜாழியரிலும் குறைவாகவும் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
- * முதலாம் இடத்தில் இருப்பவர் UK இங்குச் செல்ல விரும்பும் அதே வேளை முன்றாம் இடத்தில் இருப்பவர் ஜப்பானிற்குச் செல்ல விரும்புகின்றார்.
- * C செல்ல விரும்பும் நாடு USA அன்று.
- * E செல்ல விரும்பும் நாடு அவுள்திரேவியா அன்று.

36. ஜூந்து ஜாழியர்களிடையேயும் முதலாம் இடத்தை வென்றவர் யார்?
- (1) A
 - (2) B
 - (3) C
 - (4) D
 - (5) E
37. ஜூந்து ஜாழியர்களிடையேயும் ஜூந்தாம் இடத்தை வென்றவர் யார்?
- (1) A
 - (2) B
 - (3) C
 - (4) D
 - (5) E
38. D செல்ல விரும்பும் நாடு எது?
- (1) அவுள்திரேவியா
 - (2) பிரான்ஸ்
 - (3) ஜப்பான்
 - (4) UK
 - (5) USA

- 39, 40 ஆகிய வினாக்களுக்குத் தூர்ப்பட்ட கூற்றை நல்வடையச் செய்யும் வளிமையிக்க சான்றைத் (உள்ளெழவின்) தெரிந்ததெடுக்க.

39. கூற்று : ஒவ்வொர் ஆண்டும் புதிதாக வெளியிடப்படும் புத்தகங்கள் கிடைக்குமெனில், பிரதேசத்தில் வயதுவந்தவர்களின் எழுத்துறவை விருத்தி செய்யும் ஒரு பொது நாலகம் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ளது.
- (1) மூலப்பொக்களில் உள்ள எல்லாப் பொது நாலகங்களுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை புதிய புத்தகங்கள் கிடைக்கின்ற போதிலும் கடந்த ஏறு ஆண்டுகளில் பிரதேசத்திலுள்ள வயதுவந்தவர்களின் எழுத்துறவு எதும் 6% இனால் விழுச்சியடைந்துள்ளது.
 - (2) கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாண்டுகளுடைப்பிரதேசப் பொது நாலகத்திற்குப் புதிய புத்தகம் எதும் கிடைக்காத போதிலும் கடந்த ஆண்டு அப்பிரதேசத்தில் வயதுவந்தோரின் எழுத்துறவு எதும் 10% இனால் அதிகரித்துள்ளது.
 - (3) மடோல் நூல்வில் உள்ள ஒரு பொது நாலகத்திற்கு ஒவ்வொர் ஆண்டும் புதிய புத்தகங்கள் கிடைக்கின்ற போதிலும் கடந்த பத்தாண்டுகளில் வயதுவந்தோரின் எழுத்துறவு எதும் 5% இனால் விழுச்சியடைந்துள்ளது.
 - (4) வடமேற்கு மாகாணத்தில் பல புதிய பொது நாலகங்கள் திறக்கப்பட்ட அநே வேளை கடந்த ஆண்டில் வயது வந்தோரின் எழுத்துறவு எதும் 6% இனால் அதிகரித்துள்ளது.
 - (5) நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பொது நாலகமேஜும் இருக்கின்ற போதிலும் நாட்டின் வயது வந்தோரின் எழுத்துறவு வீதம் குறைந்துகொண்டு வருகின்றது.
40. கூற்று : வட மத்திய மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மழை விழுச்சி உள்ள ஒரு மாதம் இருக்கும் அதே வேளை அம்மாதத்தில் அம்மாகாணத்தில் காய்கறி உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
- (1) இவ்வாண்டு முழுவதும் பொலன்னியூவையில் மழை இல்லாத போதிலும் அதிகரித்துள்ளது.
 - (2) மே மாதத்தில் அனுராதபுரத்திற்கு அல்லது பொலன்னியூவைக்கு அதிக மழை கிடைக்காத போதிலும் செப்ரேம்பர் மாதத்தில் காய்கறி உற்பத்தி மிகவும் உயர்வாக இருந்தது.
 - (3) முழு ஆண்டின் போதும் அனுராதபுரத்திற்குக் குறைவான மழைவிழுச்சி கிடைத்த போதிலும் அங்கு காய்கறி உற்பத்தி கடந்த ஆண்டிலும் பார்க்க நன்றாக இருந்தது.
 - (4) ஜவஹரி, செப்ரேம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் பொலன்னியூவையில் வேள்ளம் இருந்த அதே வேளை அது அம்மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
 - (5) சிறுபோகத்தில் மழை குறைவாக இருந்தமையால் அனுராதபுரத்திலும் பொலன்னியூவையிலும் சில வயற் காணிகள் சட்டவிரோதமாகக் காய்கறித் தோட்டங்களாக மாற்றப்பட்டன.

- 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஒரு கம்பனியில் தொழில்களுக்காக விண்ணப்பித்துள்ள ஐந்து விண்ணப்பதாரிகள் பற்றிய தகவல்களின் பொழிப்பு பின்வரும் அட்வணையில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் அதியுயர் கல்வித் தகைமை கொடுத்து உயர் தரமாகும். அவர்களது பெறுபெறுகினும் வயதுகளும் ஆப்சேர்ப்பின்போது கருதிப் பார்க்கப்படுகின்றன.

விண்ணப்பதாரியின் பெயர்	பிறந்த திங்கி	க.பொத. (உ.த.) பரிசையில் மூன்று பிரதான பாடங்களிலும் பெற்ற தரங்கள்			சாதாரண ஆக்கிலத்தின் தரம்	பொதுச் சாதாரணப் பரிசை (CGT) இல் பெற்ற புள்ளிகள்
		பாடம் 1	பாடம் 2	பாடம் 3		
P	2002.01.01	A	A	B	B	68
Q	2001.01.01	B	C	A	A	72
R	2001.10.01	B	C	C	A	80
S	2000.08.20	A	B	A	B	70
T	2002.05.31	B	A	A	B	70

க.பொத. (உ.த.) பாடங்களுக்கான புள்ளி வழங்கும் நிட்டம் பின்வருமாறு.

முன்று பிரதான பாடங்களுக்கும் சாதாரண ஆக்கிலத்திற்கும் தரம் A = 80 புள்ளிகள், தரம் B = 70 புள்ளிகள், தரம் C = 60 புள்ளிகள், தரம் S = 50 புள்ளிகள்.

ஒவ்வொரு விண்ணப்பதாரியினதும் இறுதிப் புள்ளிகள் நான்கு பாடங்களினதும் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட புள்ளிகளின் கூட்டுத்தொகையுடன் CGT புள்ளிகளைக் கூட்டுவதன் மூலம் கணிக்கப்படுகின்றது.

41. 2023 பூலை 1 ஆம் திங்கியில் 22 வயதிற்குக் கீழ்ப்பட்ட விண்ணப்பதாரிகளிடையே உயர்ந்தப்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரி யார்?

(1) P (2) Q (3) R (4) S (5) T

42. “ஒரு குழுவின் ஒர் உறுப்பினரின் வகுதி” என்பது குழுவின் எல்லா உறுப்பினர்களையும் ஒவ்வொரு உறுப்பினரினதும் மொத்தப் புள்ளிகளின் இறங்குவரிசைக்கேற்ப ஒழுங்குபடுத்தும்போது அவர்களுக்குரிய தானமாகும். அதன்படி P இன் வகுதி யாது?

(1) 1 (2) 2 (3) 3 (4) 4 (5) p5tudeExam.com

- 43, 44 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

உருவில் *ABCD, BEFG, EHIJ, HAKL* ஆகிய செவ்வகங்கள் ஒடு குறித்த பாடசாலையின் டயர்தர வகுப்புகளில் முறையே பெனதிகளியல், உயிரியல், விவசாயம், இணைந்த கணிதம் ஆகிய பாடங்களைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைகளைக் காட்டுகின்றன. மேற்குறித்த நான்கு பாடங்களில் எவ்வேலும் இரண்டு பாடங்களைக் கற்கும் ஒவ்வொரு மாணவைலும் இரசாயனவியலையும் கற்கின்றான்.

இப்பாடசாலையின் பெளதிக் விஞ்ஞானப் பிரிவில் உள்ள எல்லா மாணவர்களும் இணைந்த கணிதம், பெளதிக்வியல், இரசானவியல் ஆகிய மூன்று பாடங்களையும் கற்றின்றனர்.

43. இப்பாடசாலையில் பெளதிக விஞ்ஞானப் பிரிவில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
 (1) 10 (2) 100 (3) 120 (4) 200 (5) 220

44. இப்பாடசாலையில் குறைந்தபட்சம் எத்தனை மாணவர்கள் இரசாயனவியலைக் கற்கின்றனர்?
 (1) 250 (2) 260 (3) 270 (4) 280 (5) 290

45. இவ்விளாவில் 1, 7 ஆகியவற்றினால் குறிக்கப்படும் இரு வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D, E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்குவரிசையில் இருக்கவில்லை. ஏழு வாக்கியங்களினதும் ஒரு தருக்கரித்தியான தொடரியை அமைப்பதற்கான அவற்றில் சரியான ஒழுங்குமுறையைத் தெரிந்தெடுக்க.
 1 - இலங்கையில் தென்னை நடுகை வழக்கமாக ஓவ்வொர் ஆண்டும் செப்ரெப்பர் / ஓக்டோபர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரைக்கும் பெரும் போகத்தில் மறைவிழ்ச்சி ஆரம்பமாவதுடன் நடைபெறுகின்றது.
 A - தென்னம் நாற்றுமேடைகளில் வித்து முளைத்தல் ஆறும்பமாகும்போது ஓவ்வொர் ஆண்டும் மறைநாலுத்திற்கு முன்பாக தென்னைச் செய்கைக்காக நிலங்களைப் பண்படுத்தும் செயற்பாடுகள் தொடங்குகின்றன.
 B - ஒரு கண்ணிலுாடாக (துளை) மேல்நோக்கி கன்றுகளின் தளிர்கள் உண்டாகி தேங்காய் மட்டையிலுாடாக வெளியே வரக் காணப்படும்.
 C - ஒகஸ்ட் / செம்ப்ரெப்பர் மாதங்களில் ஆரோக்கியமான வித்துக்களிலிருந்து 5 அல்லது 6 ஒலைகள் உண்டாகும் அதே வேலை அவை மீண்டும் பெயர்த்து நடுவதற்கு உகந்தன.
 D - தேங்காய்கள் நாற்றுமேடைகளில் இடப்பட்டு, குறித்த இடைவேளைகளில் நீர் வழங்கப்படும்.
 E - ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இனங்காணப்பட்ட தாய்த் தாவரங்களிலிருந்து தேங்காய்கள் சேகரிக்கப்பட்டு நாற்றுமேடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
 7 - வாடிக்கையாளர்கள் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையுள்ள காலங்களின்போது பெயர்த்து நடுவதற்கு பொது செய்யப்படாத அல்லது பொலித்தீனில் பொதிசெய்த நாற்றுகளை தென்னம் நாற்றுமேடைகளில் வாங்கலாம்.

(1) A, D, E, B, C (2) A, D, E, C, B (3) A, E, D, B, C
 (4) B, C, D, E, A (5) D, B, C, A, E

46. பின்னரும் A, B, C, D, E என்றும் பிரவகள் ஒவ்வொன்றிலும் மூன்று கூற்றுக்கள் உள்ளன. இப்பிரவகங்களில் எநு கருத்துள்ள தொடர்யில் மீலா ஒழுங்கபடுத்தப்பட தந்தக் கூற்றுக்களைக் கொண்டுள்ளது?





- A (a) ராக குடித்தைப் பதிவுத் துபால் மூலம் அனுப்புவதற்காக அஞ்சல் அறைவளக்குத்திற்குச் சென்றார்.
 (b) ராக இழந்த க.பொ.த. (சா.த.) சான்றிதழின் ஒரு உறுதிப்படுத்திய பிரதியைப் பெறுவதற்காகப் பரிட்சைத் தினைக்களாத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
 (c) பதிவுத் துபாலுக்கான முத்திரைக் கட்டணம் ரூ. 110.00 ஆறும்.

B (a) இலங்கையின் மேட்டு நிலங்களில் மிளகாய்ச் செடுகளும் வெங்காயமும் வளர்க்கப்படுகின்றன.
 (b) சமைத்த உணவை நிற்காப்புச் செய்யும் ஒரு நடவடிக்கையாக மிளகாயான வாசனைச் சார்க்குவதைப் பயன்படுத்தப்படுகின்றன.
 (c) வன்னியில் வத்தியும் அனுவிக்கா தனது பகுபோசன வேளையிலும் இராப்போசன வேளையிலும் தனது உணவுடன் மிளகாய், வெங்காயம், உள்ளிரி ஒகுக்யவற்றை உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.

C (a) மாமரத்தைப் பரிசோதித்த கத்தரிப்பாளர் மாமரம் இப்போகத்திற்காக புக்க ஆறும்பித்து விட்டதெனவும் பூத்தலும் கனிகளாலும் முடியும் வரைக்கும் காத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
 (b) ரோஷான் மரக் கத்தரிப்பாளர் ஒருவரைச் சுந்தித்தார்.
 (c) மாமரத்தின் பலவ்தருநிறுவனை அதிகரிக்கச் செய்வதற்கு மர விதானத்தினுள்ளே ஊடுருவும் சூரியவோளியை அதிகரிக்கச் செய்வதற்காக ரோஷான் தனது மாமரத்தைக் கந்தரிக்க விரும்பினான்.

D (a) இலங்கை மின்சார சபையின் மானி வாசிப்பாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறித்த நாளில் ஒவ்வொரு விட்டிற்கும் வருகிறார்.
 (b) மானி வாசிப்பாளர் மின்சாரக் கணக்குக் கூற்றில் (SEA) தான் வந்த திகதியையும் தற்போதைய மானி வாசிப்பையும் குறிப்பிடுகின்றார்.
 (c) மின்சாரக் கணக்குக் கூற்றில் அவர் முந்திய மாதத்தில் வந்த திகதி முந்திய மானி வாசிப்பு இம்மாதத்திற்கான ரூபாயிலான கட்டணம் ஆகியன இடம்பெறுகின்றன.

E (a) இலங்கை அரசாங்கம் 2023 செப்ரேம்பரில் வடமாகாணத்தில் ஒரு புதிய தென்னை முக்கோணிச் செயற்றிட்டத்தை ஆரம்பித்தது.
 (b) ஏற்றநாடு 50 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தனம், குருணாகல், கொழும்பு ஆகியவற்றுக்கிண்டையே முதலாவது தென்னை முக்கோணிச் செயற்றிட்டம் தாபிக்கப்பட்டது.
 (c) தென்னை முக்கோணிச் செயற்றிட்டம் தென்னைச் செய்கையை மாத்திரமல்ல தென்னையுடன் தொடர்புட்ட கைத்தொழில்களையும் மேம்படுத்துகின்றது.



மேற்படி பாங்களின் பின்வரும் எந்த வரிசைப்பட்டத்தல் அச்சம்பவத்தில் சரியான படிமுறை ஒழுங்கைக்கார்ட் கிடிக்கிறது?

- (1) D, A, C, E, B, F (2) A, C, D, E, B, F (3) A, D, F, B, E, F
 (4) A, D, C, E, B, F (5) D, C, E, A, B, F



PAST PAPERS WIKI

三

(10) WWW.PastPapers.WiKi (10)



**LOL.lk
BookStore**

විෂාල ඉලක්ති රහස්‍ය රෝගීන් රුමුවා

ඉනිසේම තොතක් ඉක්මනින්
නිවසටම ගෙනවා ගනන



කේරී සටහන් | තසුණිය ප්‍රශ්න පත්‍ර | වැඩි තොත් සාරු | O/L ප්‍රශ්න පත්‍ර |
A/L ප්‍රශ්න පත්‍ර | අනුමාන ප්‍රශ්න පත්‍ර | අතිරේක කියවීම් තොත් |
School Book ගුරු අත්‍යාපන්



පෙර පාසලේ සිට උසස් පෙළ දක්වා සියලුම ප්‍රශ්න පත්‍ර,
කේරී සටහන්, වැඩි තොත්, අතිරේක කියවීම් තොත්, සාරු
සිංහල සාහිත්‍ය රුංග්‍රේසි එක්ස්ප්‍රෝස් මෙදරුවා යොවා ගැනීම්

www.LOL.lk වෙබ් අඩවිය වෙත ගනන